

Tamil Murli Quiz 19-11-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும். இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

தனது நடத்தையை சீர் திருத்திக் கொள்வதற்காக, _____.

- A. ☐ ஞான முத்துக்களைத் தாரணை செய்ய வேண்டும்
- B. ☐ சதா முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்
- C. ☐ நினைவின் யாத்திரையில் இருக்க வேண்டும்
- D. ☐ சதா குடியாக இருக்க வேண்டும்

Q.2) கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:

_____ உங்களை சதா செளபாக்கியசாலி ஆக்கும்.

- A. ☐ தந்தையின் நினைவுதான்
- B. ☐ ஞான சிந்தனை செய்வது தான்
- C. ☐ குடி நிறைந்தவராய் இருப்பது தான்
- D. ☐ குண தானம் செய்வது தான்

Q.3) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

யாருடையது நல்ல நிலை என்று சொல்ல முடியும்?

- A. ☐ தனது நடத்தையை சீர் திருத்திக் கொள்வதற்காக நினைவின் யாத்திரையில் இருந்து கொண்டிருந்தால்
- B. ☐ குடி நிறைந்த முகத்தின் மூலம் அனைவருக்கும் தந்தையின் நினைவை கொடுத்துக் கொண்டிருந்தால்
- C. ☐ படிப்பை நன்கு படித்து அதை நடைமுறையில் ஈடுபடுத்தி தந்தையின் நினைவை கொடுத்துக் கொண்டிருந்தால்
- D. ☐ தன்னை ஆத்மா என்றுணர்ந்து சதா தந்தையின் நினைவில் இருந்தால்

Q.4) சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:

உங்களுக்குள்ளும் அனைவருமே 84 பிறவிகள் எடுக்க மாட்டார்கள். அனைவருக்கும் 84 பிறவிகள் என்றால் அனைவருமே ஒன்றாக வந்து விடுவார்கள். இதுவும் நடக்காது. அனைத்திற்கும் ஆதாரம்,

- A. ☐ படிப்பு
- B. ☐ நினைவு
- C. ☐ சேவை
- D. ☐ தாரணை

Q.5) கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:

தன்னை சரீரம் என புரிந்து கொள்வதும் கூட _____.

ஆகையால்தான் அனைவரும் பாதாளத்தில் விழுந்து விட்டனர்.

- A. ☐ முட்டாள்தனமாகும்
- B. ☐ அஞானமாகும்
- C. ☐ ஒரு கடுமையான வியாதியாகும்
- D. ☐ மேலே கூறிய அனைத்தும்